



بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٦/١٢/٢٠٢٤ الموافق ٤ جمادى الآخرة ١٤٤٦ هـ

الأنبياء والرسل

الحمد لله بَاعِثِ الرُّسُلِ وَالنَّبِيِّينَ رَحْمَةً لِلنَّاسِ بِالنُّورِ الْمُبِينِ وَالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ أَشْرَفِ الْمُرْسَلِينَ وَعَلَى آلِهِ الطَّاهِرِينَ وَصَحَابَتِهِ الْخَيْرَةِ الْمُنتَجِبِينَ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ أَرْحَمَ الرَّاحِمِينَ الْأَحَدُ الْمُتَزَهُ عَنْ شَبِّهِ الْمَخْلُوقِينَ وَأَشْهَدُ أَنَّ سَيِّدَنَا مُحَمَّدًا رَسُولَ رَبِّ الْعَالَمِينَ وَسَيِّدُ وَلَدِ آدَمَ أَجْمَعِينَ.

أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْقَدِيرِ فَقَدْ قَالَ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى ﴿وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَحِيمٌ﴾^١

Après quoi, esclaves de Dieu, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de *Allah Al-^Aliyy Al-Qadir*. Notre Seigneur *tabaraka wata^ala* ce qui signifie : « **Si vous comptiez les bienfaits de Dieu, vous ne sauriez les dénombrer, certes Dieu accorde le pardon, Il est miséricordieux.** »

فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى أَكْرَمَ الْإِنْسَانَ وَتَفَضَّلَ عَلَيْهِ بِنِعْمٍ لَا يُحْصِيهَا، فِي أَحْسَنِ تَقْوِيمٍ خَلَقَهُ فَسَوَّاهُ فَعَدَلَهُ، فِي أَحْسَنِ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَهُ، وَزَادَ فِي كَرَامَتِهِ فَوَهَبَهُ الْعَقْلَ وَمَيَّزَهُ، لِيَعْرِفَ خَالِقَهُ بِصِفَاتِهِ وَفِعْلِهِ، فَيَعْتَقِدَ أَنَّ بَارِئَهُ وَبَارِئَ كُلِّ شَيْءٍ وَاحِدٌ لَا شَرِيكَ لَهُ قَدِيمٌ لَا ابْتِدَاءَ لَهُ

^١ سورة النحل/الآية ١٨.

دَائِمٌ لَا انْتِهَاءَ لَهُ، حَيٌّ قَدِيرٌ عَالِمٌ مُخْتَارٌ سَمِيعٌ بَصِيرٌ مُتَكَلِّمٌ لَا شَيْبَةَ لَهُ، وَلِيَتَلَقَّى التَّكْلِيفَ عَنْ رَبِّهِ
فَيَعْبُدَهُ وَيَعْرِفَ نِعَمَهُ، فَيَقْدِرُهَا قَدْرَهَا وَيَشْكُرُهَا وَيُثْنِي عَلَى اللَّهِ حَقَّ قَدْرِهِ،

Dieu *tabaraka wata'ala* a honoré l'être humain et lui a accordé des grâces si nombreuses qu'il ne peut les dénombrer. Il l'a créé sous le meilleur aspect qui soit, avec une stature droite et une constitution harmonieuse. Il l'a composé avec la plus belle apparence selon Sa volonté, et par un surcroît de bienfait et de grâce, Il l'a pourvu de la raison et l'a spécifié par cela, pour qu'il connaisse son Créateur par Ses attributs et Son acte, et afin qu'il croie que son Créateur – le Créateur de toute chose – est unique et n'a pas d'associé... qu'Il est éternel sans début et qu'Il est éternel sans fin... qu'Il a pour attributs la vie... la puissance... la science... la volonté... l'ouïe... la vue... la parole... et qu'Il n'a aucun semblable. Et pour qu'il devienne responsable, par la volonté de son Seigneur, et qu'il L'adore, qu'il connaisse Ses bienfaits, qu'il Le glorifie comme il se doit et qu'il Le remercie pour cela, et qu'il loue Dieu de la manière qui Lui est due.

وَأَوْجَدَهُ فِي الدُّنْيَا حَيْثُ شَهَوَاتُهَا غَرَارَةٌ وَنَوَائِبُهَا كَرَارَةٌ، وَابْتِلَاؤُهُ بِشَيْطَانٍ يَقْعُدُ لَهُ صِرَاطَ
اللَّهِ الْمُسْتَقِيمَ وَغَايَتُهُ أَنْ يُضِلَّهُ وَيُغْوِيَهُ، وَبِجَمَاعٍ كَيْدِهِ يَجْلِبُ عَلَيْهِ بِحَيْلِهِ وَرَجَلِهِ، فَيَقْذِفُ عَلَى
قَلْبِهِ بِالشُّبُهَاتِ وَالشَّهَوَاتِ وَيُوَالِيهَا حَتَّى يُصِيبَ قَلْبَهُ بِالْأَمْرَاضِ الْفِتَاكَةِ وَالْعِلَلِ الْقِتَالَةِ
لِيُعْرِضَ عَنْ رَبِّهِ فَاطِرِهِ وَبَارِئِهِ وَيَشْتَغَلَ عَنْهُ تَعَالَى بِتِلْكَ الْعِلَلِ وَالْأَمْرَاضِ وَزُخْرُفِ الدُّنْيَا وَمَا
فِيهَا مِنَ الشَّهَوَاتِ.

Dieu a fait exister l'être humain dans le bas monde, là où se trouvent les plaisirs trompeurs et où les épreuves se succèdent les unes aux autres. Il a fait qu'il soit éprouvé par un démon qui essaie de le détourner de la voie de droiture, la voie que Dieu agréé, avec l'objectif de l'égarer et de le dévier. Un démon qui, par toutes ses ruses, lui envoie ses soldats, cavaliers et fantassins, et jette ainsi dans son cœur les illusions trompeuses et les pulsions des désirs. Un démon qui le harcèle sans relâche jusqu'à ce qu'il affecte son cœur de maladies mortelles, afin de le détourner de son Seigneur Qui l'a créé et de l'occuper par ces faiblesses et ces maladies de l'âme, ainsi que par les fioritures du bas monde et tout ce qu'il comporte comme désirs et comme passions matérielles, au détriment de l'obéissance à *Allah ta'ala*.

إِخْوَةَ الْإِيمَانِ، إِنَّ وَقَايَةَ الْقُلُوبِ مِنْ تِلْكَ الْأَمْرَاضِ وَطَبَّهَا مِنْ تِلْكَ الْعِلَلِ إِنَّمَا يَكُونُ
بِإِرْشَادِ خَالِقِهَا الْعَالِمِ بِهَا وَلَا سَبِيلَ إِلَى حُصُولِ السَّلَامَةِ وَالْعَافِيَةِ إِلَّا مِنْ طَرِيقِ الرُّسُلِ صَلَوَاتُ

اللَّهُ وَسَلَامُهُ عَلَيْهِمْ وَمِنْ جِهَتِهِمْ فَإِنَّ صَلَاحَ الْقُلُوبِ هُوَ بِأَنْ تَكُونَ عَارِفَةً بِرَبِّهَا بِأَسْمَائِهِ
وَصِفَاتِهِ وَأَفْعَالِهِ وَأَحْكَامِهِ وَأَنْ تَكُونَ مُؤَثَّرَةً لِمَرْضَاتِهِ تَعَالَى وَلِمَحَابَّتِهِ، مُجْتَنِبَةً لِمَنَايِهِ
وَمَسَاخِطِهِ،

Mes frères de foi, préserver les cœurs de toutes ces maladies et remédier à toutes ces faiblesses, n'a lieu que grâce à la guidée que leur Créateur leur accorde, Lui Qui sait le fond des cœurs. Et il n'y a aucun moyen d'obtenir la préservation et la sauvegarde sinon en suivant la voie des messagers, que Dieu les élève davantage en degré et les apaise quant au sort de leurs communautés. Ainsi les cœurs n'obtiennent leur rectitude qu'en ayant connaissance de leur Seigneur, en connaissant Ses noms, Ses attributs, Ses actes et Ses jugements, en préférant obtenir Son agrément *ta'ala* et Sa rétribution en bien, et en évitant ce qu'Il a interdit et ce qui fait encourir Son châtement.

وَلَا سَبِيلَ إِلَى تَلْقَى هَذَا وَمَعْرِفَةِ مَا يُرِضِي اللَّهَ وَمَا يُسَخِّطُهُ وَمَا يُنْجِي فِي الْآخِرَةِ مِمَّا يُهْلِكُ إِلَّا
مِنْ جِهَةِ الرُّسُلِ الْمُبَلِّغِينَ عَنِ اللَّهِ إِذْ لَيْسَ فِي الْعَقْلِ مَا يَسْتَعِينِي بِهِ عَنْهُمْ فَإِنَّ الْعَقْلَ لَا يُدْرِكُ
ذَلِكَ اسْتِفْلَالًا فَكَانَتْ حَاجَةً الْخَلْقِ إِلَى الْأَنْبِيَاءِ وَالرُّسُلِ حَاجَةً ضَرْوَرِيَّةً فَآتَمَّ اللَّهُ نِعْمَتَهُ عَلَى
الْخَلْقِ بِأَنْ تَفْضَلَ عَلَيْهِمْ بِإِرْسَالِ الرُّسُلِ وَالْأَنْبِيَاءِ مُبَيِّنِينَ السَّبِيلَ لِمَا فِيهِ عَافِيَتُهُمْ وَسَلَامَتُهُمْ
وَسَعَادَتُهُمْ وَقَلَابَتُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ.

Or, il n'y a aucun moyen d'en acquérir la connaissance, ni de savoir ce que Dieu agréé et ce qui fait mériter Son châtement, et il n'y a aucun moyen de distinguer ce qui sauve dans l'au-delà de ce qui mène à la perte, si ce n'est par la voie des messagers qui ont transmis cela de la part de Dieu, étant donné qu'il n'y a pas dans la raison ce qui nous permet de nous dispenser des messagers. En effet, la raison ne peut parvenir, de manière indépendante, à la connaissance de tout cela. Ainsi, le besoin des créatures vis-à-vis des prophètes et des messagers, est un besoin indispensable. Dieu a accordé un surcroît de bienfaits aux créatures en leur faisant la grâce de leur envoyer des messagers et des prophètes pour qu'ils leur indiquent la voie vers ce qui comporte leur bien-être, leur sauvegarde, leur bonheur et leur réussite dans le bas monde et dans l'au-delà.

فَالْأَنْبِيَاءُ عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ هُمْ صَفْوَةُ الْخَلْقِ اخْتَارَهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى عِلْمٍ
وَفَضْلِهِمْ عَلَى الْعَالَمِينَ، فَهُمْ عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ أَعْلَمُ النَّاسِ وَأَتْقَى النَّاسِ وَأَبْرُ النَّاسِ

وَأَحْلَمَ النَّاسَ وَأَصْبَرَ النَّاسَ وَأَرْحَمَ النَّاسَ وَأَحْسَنَ النَّاسِ، اخْتَصَّهُمُ اللَّهُ بِالتُّبُّوَّةِ فَضْلًا مِنْهُ وَرَحْمَةً لَا كَسْبًا مِنْهُمْ وَاسْتِحْقَاقًا فَإِنَّ رَبَّنَا تَبَارَكَ وَتَعَالَى يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ وَلَا يَجِبُ عَلَيْهِ شَيْءٌ سُبْحَانَهُ، بَلِ اللَّهُ تَعَالَى حَفِظَهُمْ عَمَّا لَا يَلِيْقُ بِمَنْصِبِ مَنْ يَتَلَقَّى مِثْلَ هَذِهِ الْأَمَانَةِ فَهَدَاهُمْ لِلْخَيْرَاتِ وَعَصَمَهُمْ مِنَ الْمُنْقِصَاتِ فَهُمْ الْأَيْمَّةُ وَالْقُدْوَةُ، قَالَ اللَّهُ تَعَالَى ﴿وَجَعَلْنَاهُمْ أُمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَبِيدِينَ﴾^٢.

Les prophètes *alayhimou s-salatou was-salam* sont l'élite de la création. *Allah azza wajjal* les a élus conformément à Sa science et Il leur a accordé un mérite supérieur au reste des créatures. Ils sont *alayhimou s-salatou was-salam* les plus savants des gens... les plus pieux des gens... les plus bienfaisants des gens... les plus indulgents des gens... les plus patients des gens... les plus miséricordieux des gens... et les plus beaux des gens. Dieu les a spécifiés par le statut de prophète par une grâce et une miséricorde de Sa part, sans qu'eux-mêmes aient cherché à l'acquérir et sans que ce soit un devoir pour Dieu de les envoyer. Notre Seigneur *tabaraka wata^ala* distingue par Sa miséricorde qui Il veut et rien ne Lui est obligatoire *soubhanah*. *Allah ta^ala* les a protégés de tout ce qui n'est pas digne du rang de ceux à qui Il confie une telle responsabilité. Il les a guidés vers les œuvres de bienfaisance, Il les a préservés des défauts. Ce sont eux les véritables guides et modèles. *Allah tabaraka wata^ala* dit ce qui signifie : « **Nous avons fait d'eux des guides qui montrent la guidée conformément à Notre ordre. Nous leur avons révélé de faire les œuvres de bien, d'accomplir la prière et de verser la *zakat*, et c'est à Nous qu'ils ont voué leur adoration.** »

والتَّيُّ إِخْوَةَ الْإِيمَانِ هُوَ رَجُلٌ أَوْحَى اللَّهُ إِلَيْهِ بِاتِّبَاعِ شَرْعِ أَيِّ جُمَّلَةٍ أَحْكَامٍ وَأَمَرَ بِتَبْلِيغِهِ. وَأَمَّا التَّيُّ الرَّسُولُ فَهُوَ نَبِيٌّ أَوْحَى اللَّهُ إِلَيْهِ بِشَرْعٍ جَدِيدٍ وَأَمَرَهُ بِتَبْلِيغِهِ. فَكُلُّ رَسُولٍ نَبِيٌّ وَلَيْسَ كُلُّ نَبِيٍّ رَسُولًا. فَكُلُّ مِنَ الْأَنْبِيَاءِ الرَّسُولِ وَالْأَنْبِيَاءِ غَيْرِ الرَّسُولِ أَمَرَ بِتَبْلِيغِ مَا أُوحِيَ إِلَيْهِ فَقَدْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ﴿كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ﴾^٣

Un *nabiyy* – prophète – , chers frères de foi, est un homme à qui Dieu révèle de suivre une loi révélée, c'est-à-dire un ensemble de jugements, et qui reçoit l'ordre de la transmettre.

^٢ سورة الأنبياء / الآية ٧٣.

^٣ سورة البقرة / الآية ٢١٣.

Quant au prophète qui est aussi *raçoul* – messenger –, c’est un prophète à qui Dieu révèle une loi révélée nouvelle et qui reçoit également l’ordre de la transmettre. Ainsi tout *raçoul* – messenger – est également *nabiyy* – prophète –, mais ce n’est pas tout *nabiyy* – prophète – qui est aussi *raçoul* – messenger –. Cependant, chacun des prophètes-messagers et des prophètes non messagers a reçu l’ordre de transmettre ce qui lui a été révélé. *Allah ta’ala* dit ce qui signifie : « **Les gens formaient une seule communauté** [c’est-à-dire qu’ils étaient tous musulmans]. **Puis** [ils ont divergé et] **suite à cela, Dieu a envoyé les prophètes en tant qu’annonceurs de bonnes nouvelles et avertisseurs d’un châtement.** »

فَكُلُّ الْأَنْبِيَاءِ بُعِثُوا لِيُعَلِّمُوا أُمُورَ دِينِهِمْ وَبَشَّرُوا مَنْ آمَنَ بِاللَّهِ وَرَسُولِهِ وَعَمِلَ صَالِحًا بِالْحَقِّ وَالْأَنْدَرُوا مُكَذِّبَهُمْ بِالتَّارِ. وَأَمَّا مَا يَقُولُهُ بَعْضُ النَّاسِ مِنْ أَنَّ النَّبِيَّ غَيْرَ الرَّسُولِ لَمْ يُؤْمَرْ بِالتَّبْلِيغِ فَغَيْرُ صَحِيحٍ فَإِنَّ مِنْ أَخْصِ صِفَاتِ النَّبِيِّ التَّبْلِيغَ وَإِنْ أُوذُوا وَحُورِبُوا كَمَا قَالَ أَئِمَّةُ أَهْلِ الْعِلْمِ.

Ainsi, tous les prophètes ont été envoyés pour enseigner les sujets de la religion, pour annoncer la bonne nouvelle du Paradis à ceux qui croient en Dieu et en Son messager et qui œuvrent en bien. Et ils ont mis en garde contre l’enfer ceux qui les démentent.

Quant à la parole de certains, qu’un prophète qui n’est pas messager ne recevrait pas l’ordre de transmettre, elle n’est pas correcte ! En effet, la transmission fait partie des caractéristiques les plus distinctives des prophètes, et ce, même s’ils sont victimes de nuisances et sont combattus, comme l’ont dit les Imams parmi les gens de science.

وَاعْلَمُوا إِخْوَةَ الْإِيمَانِ أَنَّ كُلَّ الْأَنْبِيَاءِ مِنْ آدَمَ أَوْلَاهُمْ حَتَّىٰ آخِرِهِمْ مُحَمَّدٍ كَانُوا مُسْلِمِينَ وَدَعَوْا أَقْوَامَهُمْ إِلَى الْإِسْلَامِ بِدَلِيلِ قَوْلِهِ تَعَالَى ﴿وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ﴾ ﴿٨٥﴾ أَيُّ كُلِّ مَنْ دَانَ بِغَيْرِ الْإِسْلَامِ أَيُّ اتَّخَذَ غَيْرَ الْإِسْلَامِ دِينًا لَهُ فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ خَاسِرٌ يَوْمَ الْقِيَامَةِ،

Sachez, chers frères de foi, que tous les prophètes, depuis ‘*Adam*, le premier d’entre eux, jusqu’au dernier d’entre eux, *Mouhammad*, tous les prophètes étaient musulmans. Ils ont appelé leurs peuples à l’Islam. Preuve en est la parole de *Allah ta’ala* qui signifie : « **Celui qui suit une autre religion que l’Islam, elle ne sera pas acceptée de sa part et il sera dans l’au-delà au nombre des perdants.** »

^٤ سورة آل عمران / الآية ٨٥.

C'est-à-dire que tous ceux qui suivent une autre religion que l'islam, qui ont choisi autre chose que l'islam pour religion, elle ne sera pas acceptée de leur part et ils seront perdants au Jour dernier.

فَنُوحٌ عَلَيْهِ السَّلَامُ كَانَ مُسْلِمًا وَدَعَا إِلَى الْإِسْلَامِ وَإِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَامُ كَانَ مُسْلِمًا وَدَعَا إِلَى الْإِسْلَامِ وَيَعْقُوبُ عَلَيْهِ السَّلَامُ كَانَ مُسْلِمًا وَدَعَا بَنِيهِ وَقَوْمَهُ إِلَى الْإِسْلَامِ وَمُوسَى عَلَيْهِ السَّلَامُ كَانَ مُسْلِمًا وَدَعَا قَوْمَهُ إِلَى الْإِسْلَامِ وَعِيسَى عَلَيْهِ السَّلَامُ كَانَ مُسْلِمًا وَدَعَا قَوْمَهُ إِلَى الْإِسْلَامِ.

Nouh – Noé – *‘alayhi s-salam* était musulman, il a appelé à l'islam...

Ibrahîm – Abraham – *‘alayhi s-salam* était musulman, il a appelé à l'islam...

Ya‘qoub – Jacob – *‘alayhi s-salam* était musulman, il a appelé ses fils et son peuple à l'islam...

Mouça – Moïse – *‘alayhi s-salam* était musulman, il a appelé son peuple à l'islam...

‘Iça – Jésus – *‘alayhi s-salam* était musulman, il a appelé son peuple à l'islam !

وَأَمَّا مَا جَاءَ فِي الْقُرْآنِ فِي شَأْنِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ﴿قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ﴿١٦٢﴾ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ ﴿١٦٣﴾﴾ أَيُّ هُوَ أَوَّلُ مُسْلِمٍ فِي وَقْتِ بَعْثِهِ فَإِنَّهُ لَمْ يَكُنْ عَلَى الْأَرْضِ مُحْتَلِطًا بِالنَّاسِ فِي ذَلِكَ الْوَقْتِ مُسْلِمٌ غَيْرُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَا رَوَاهُ الْحَاكِمُ فِي الْمُسْتَدْرَكِ الْأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلَاتٍ أُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِدٌ أَهْ أَيُّ وَهُوَ الْإِسْلَامُ.

Quant à ce qui est parvenu dans le *Qur'an* à propos de notre maître *Mouhammad* ﷺ ce qui signifie : « **Dis** : "**Certes ma prière, le sacrifice que je fais, ma vie et ma mort, tout cela appartient à Dieu, le Seigneur des mondes, Il n'a pas d'associé. C'est cela l'ordre que j'ai reçu et je suis le premier des musulmans** [de cette communauté]." »

C'est-à-dire qu'il était le premier musulman au moment où il a reçu la révélation pour la première fois. En effet, il n'y avait plus, sur la terre ferme, au sein des populations de l'époque, aucun autre musulman que lui, que Dieu l'honore et l'élève davantage en degré et l'apaise quant au sort de sa communauté. Le Prophète ﷺ a dit, selon ce qu'a rapporté *Al-Hakim* dans *Al-Moustadrak* ce qui signifie : « **Les prophètes sont tels des demi-frères de**

° سورة الأنعام / الآية ١٦٢-١٦٣.

même père et de mères différentes, leurs voies révélées sont multiples et leur religion est unique » à savoir l'Islam.

Ayant tenu mes propos, je demande que Dieu me pardonne ainsi qu'à vous-mêmes.

أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَيْمَةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيَّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقَوْهُ.

وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^٦. اَللّٰهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ﴾^٧ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ﴿٢﴾^٧، اَللّٰهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاغْفِرِ اللّٰهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللّٰهُمَّ اغْفِرِ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

^٦ سورة الأحزاب / الآية ٥٦.

^٧ سورة الحج / الآية ٢-١.

الأحياء منهم والأموات، اللهم اقسم لنا من خشيتك ما تحولُ به بيننا وبين معاصيك، اللهم
ألهم نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، ربنا آتينا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم اسر عوراتنا وءامن
روعاتنا واكفنا ما أهمنا وقنا شر ما نتخوف اللهم اجز الشيخ عبد الله الهرري رحمة الله
عليه عنا خيرا. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء
والمنكر والبغى، يعظكم لعلكم تذكرون. اذكروا الله العظيم يثبتكم واشكروه يزيدكم،
واستغفروه يغفر لكم واتقوه يجعل لكم من أمركم مخرجا، وأقم الصلاة.